

# ருக்மணி கல்யாணம்

கதைச் சுருக்கம்

விதர்ப்பதேசாதிபதி பிஷ்மகரின் புத்ரி ருக்மணி மணப்பருவம் அடைந்ததும், பல அரசினங்குமாராது படங்கள் வரவழக்கப் பெற்று, ருக்மணி துவாரகாதிபதியான ஸ்ரீ கிருஷ்ணனையே நாயக ஞை அடையவேண்டுமென்று எண்ணுகிறோன். பிஷ்மகரும் அவரது மனைவியும் அதற்கு இசைகிறார்கள். இதைக் கேள்வியுற்ற ருக்மி, சேதிரீதசத்தரசனை சிகபாலனுக்கே, ருக்மணி மாலையிட வேண்டுமென்று கட்டளையிடுகிறோன்.

ருக்மணி, தன் மனதினால் ஸ்மரித்த ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறே எவரையும் மணப்பதில்லை என்று ஸ்ரீ கண்ணனுக்கு விதர்ப்பதேச வாசியான பிராமண சுபோதர் மூலம் ஓர் விகிதம் அனுப்புகிறோன். நாரதரும் சென்று கண்ணனுக்குத் தகுந்த நாயகி ருக்மணிதேவிதான் என்று கண்ணனுக்கு தெரிவிக்கிறார்.

சுபோதர் மூலம் கொண்டுவரப்பட்ட விகிதத்தைத் தெரிவித்து கண்ணனுக்கு கண்ணன் புளகாங்கிதம் கூர்ந்து, தான் நேரில்வந்து, ருக்மணியை ஆட்கொள்வதாக சுபோதர்மூலம் சொல்லி தானும் விதர்ப்பதேசம் செல்கிறார்.

நாரதர், ருக்மி; சிகபாலனிடம் சென்று, எப்பொழுது சிகபாலனுக்கு ருக்மணியைக் கொடுப்பதாகத் தீர்மானம் ஆகிவிட்டதோ அந்த வைபவத்தை, ஒரு ஸ்வயம் வரமாக நடத்தி ராஜமன்டபத் தின் விரோதிகள் பிரமிக்கச் செய்ய வேண்டுமென்று தந்திரமாகச் சொல்லுகிறார்.

விதர்ப்பதேசத்தில் ஸ்வயம் வரத்திற்கு வேண்டிய ஏற்பாடு களெல்லாம் நடக்கிறது. ருக்மணிதேவியும், தன் குலவழக்கப்படி ஸ்வயம்வர மண்டபத்திற்கு போகுமுன், கொளரீ தரிசனத்திற்குப் போகிறார்.

கோயிலில் வந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணன் ருக்மணியைத் தூக்கிக் கொண்டு தன் ரதத்தில் போகிறார். இதைக் கேள்வியுற்ற ருக்மி தன் ரதத்தில் ஏறிக் கிருஷ்ணனை விரட்டுகிறோன். ருக்மி தோற்கடிக்கப்பட்டு ரதக்காலில் கட்டப்படுகிறோன். ருக்மணி தன் தமயனை ரக்ஷிக்க வேண்டுமென்று பரந்தாமனை வேண்ட, ருக்மி யும் கூடமிக்கப்படுகிறோன்.

துவாரகையில் ருக்மணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் விவாகம் நடையெறுகிறது. சுபம் ! சுபம் !!

# ஞக்மணி கல்யாணம்

---

நடிகர்கள்

மாஸ்டர் S. ராஜம்	...	ஸ்ரீ கிருஷ்ண
R. துரைசாமி ராஜா	...	பலராமன்
T. R. மணி B. A.	...	ஞக்மி
S. பால சுப்ரமணியம் B. A.	...	சிசுபாலன்
M. N. M. சுந்தரம்	...	நாரதர்
ஜோகர் ராமுடு	...	சுபோதர்
P. K. பாலு	}	படகுகாரர்கள்
R. D. ராஜா	}	
M. S. விஜயாள்	...	ஞக்மணி
T. S. மீனம்பாள்	...	சித்ரலேகா
செல்லம்	...	ரேவதி
கெளரி	...	தொழி
டைரக்டர்	...	பாலசந்திர பெண்டா கர்
உதவி டைரக்டர்கள்	...	பாடுராவ் காண்டெக்க & S. பால சுப்ரமணியம், B. A.
படம் பிடித்தல்	...	புரோகித்
ஓலிப்பதிவு	...	ரங்ககயா

தாதாரேனே அவர்கள் மேற்பார்வையில்

தஞ்சை வேங்கடேச்வர் பிலிம்ஸாரால்

புன சரஸ்வதி ஸினிடோனில் தயாரிக்கப்பட்டது



**ஸ்ரீவெங்கடேஸ்வர் பிலிம்ஸ்**

**ருக்மணி சல்யான கீதங்கள்**

ராகம்-நாட்டை-தாளம்-ரூபகம்.

திருமகள் மருவிய மார்பகனே, வெங்கடேச  
திருமலையுறைதரு ஸாதகனே.

அனு.—மருமலர் தூவி வாழ்த்தி வாழ்த்தி  
வணங்கினோம் தலை தாழ்த்தி தாழ்த்தி  
பெருமையுறு நன்னேர்த்தி கீர்த்தி  
பெற்றிநீயருளாவிடில் மற்றைவர் தானருள்வார் எதிர்  
(பேசவா—விஸ்வாஸமாக)

சர:—நின்தினு செம்பதுமப்பத மன்பொடு  
கும்பிடு-பக்தர்கள் வீண்பொலி இன்பழு மற்றுள  
அம்பு யமன்பெறு முத்தியும்  
துன்பெண வீண்டு மதித்திலர், தந்தருள் நின்பத  
மித்ததி—(ஜோதியான ஆதிமூலா) (திருமகள்)

ருக்மணி. ஹிந்துஸ்தான் மெட்டு, ஏகதாளம்.

பல.—வனஜாக்ஷி எனதன்னியே—ஸரஸ்வதி  
வாமினி வனிதா—மனியே கடாக்ஷினி (வ)

அனு.—பாலோக ப்ரும்மாதிவர நாயகியே  
பரஞ்சோதி த்ருதவாணி—சுபசோப நீயே.

ருக்மணி.

விருத்தம்—காண்டா.

கண்ணும் கருத்தும்—கனவும் நனவுங் கனி  
மொழியும் விண்ணும் புவியும்—வியங்நாகர்  
நாடும் விரிந்தெழுந்த—கண்ணன் திருவருவல்லாமல்  
இந்தக்கடற்புவியில்—என்னும் பொருள் எனக்குண்டோ  
ஸல்லாபித்திருப்பதற்கே.

4. ருக்மணி. ஹிந்துஸ்தான் மெட்டு, தாளம்-ஆதி:

பல்.—த்யான ரூபமான சங்கள் வார்த்தையே மேலாகுமே  
அனு.—தேவாகோடி ஜீவருசி—யாவும் ஈசன் பாரமே  
புவனமீதில் போற்றும் பெரியோர்—புத்தியைக்கை  
[கொள்வதாலே  
நித்யஸன்மார்க்கமென்றும் நேர்த்தியாகச் சேருமே

5. நாரதர். சங்கராபரணம்-ரூபகம்.

அழகுதரு திருமேனியடையவர்—அமலர் கருணை  
செய் கமல லோசனர் (அழ)

அனு.—அழிவிலாதவர் த்வாரகாபுரி—ஆக்ஷிக்குரியவர்  
காக்ஷிக் கெளியவர் (அழ)

சர.—வேணுகான விஞேதர் ருசிதரும் வினய  
சாதுர்ய வாசகர்—வடமேரு நிகர்ப்புய வீரர்  
துதிபுரி வேதபாரகர்—பூரணர்  
காணுமதகெஜ நாணு நடையினர்—கண்ணன்  
என்பவர் வெண்ணை—உண்பவர்


6. கிருஷ்ண.

ஹிந்துஸ்தான் மெட்டு-தாளம்-இந்துஸ்தான்-பில்லங்தி.

பல்.—மதுரத்வனி சூழுதே—எந்தன் மனது (மது)

அனு.—மந்தாரையும்—மல்லிகையும் மலர்ந்து  
நந்தவனமுழுதும் கவர்ந்து (மது)

ரங்கமணி சல்பா டக்டில் டெர் சா. டி.






ருக்மியாக நடிக்கும் மணி.



சித்பாலனுக நடிக்கும்  
பாலசுப்பிரமணியம்.



சபோதரராக நடிக்கு  
ஸ்ரோகர் ராமுட்.

சர.—ஸ்தாஸ்தா—மனமுருகி இன்பம் பெருகி  
இக்சுகத்தை எனக்கூட்டுதே—எந்தன் மனது

கிருஷ்ண. ராகம்-ஸ்யாமா-ஆதி.

பல்.—ஞானத்தோநிதியே—பிரும்மஸாஞ் (ஞா)

அனு.—யானெருமாதை—அடைவதில் மகிழ்வாய்  
எடுத்தெனக் குணர்த்திய—ஈடறிதான (ஞா)

சர.—இவ்வுபகாரம் என்றும் நான்மறவேன்  
இன்ப குணை—அன்புருவே அருள் (ஞா)

நுக்மணி. விருத்தம்-ராகமாலிகை-கருட்டி-சாவேரி,

பண்ணூர் மொழியே—மலையரசன் பாவாய்  
பானுமதியங்கிக் கண்ணூர் அரனுக் கிணியவளே  
கைலைக் குன்றிலமர் மயிலே விண்ணைமுதே  
ஏங்கள் குலவிளக்கீ—எனது மனம் விரும்பும்  
தண்ணூர்முகிலை—த்தடங்கடலைத்—தருக வருகத்  
தருணம்—தானே.

நுக்மணி. ஹிந்துஸ்தான் மெட்டு-பில்லங்கி.

பல்.—அதிலோகமாகி—தாபம் கொள்ளாகீர்  
கதியே ஸர்வேஸா—நிதியே பிரகாஸா

அனு.—தீதான கோபி—எனதன்னாலே  
தியங்குகிறேன்—நீவா தீன்ப்ரதாபா

நுக்மணி. ஹிந்துஸ்தான் மெட்டு.

தேவாப்ரபோநாதா—மாயா  
பவஸாகரமீதினில்—பரதவித்திடும் தமியாளைனை  
பாலிப்பாயே.

தரணிக்கரசருனதந்தை—சிறைவிலகந்தி  
தூப்பாய்.

1  
• ருக்மணி. தயஜாசடகிதிவே மெட்டு-ஆதி.

பல்.—திருமாதுறை—மணிமார்பழகா  
அருள் தா—தா

(திரு)

அனு.—கரிகூவிய முதலோனே—ரஸ  
கான ஸாரவினைய—கஞ்ச நயனமனு

(திரு)

சர.—என்னை நீதனிவிட்டி தீடலனுகூலஞ்  
செய்பரனே  
கன கோகுல—பரி பாலா

12. ரேவதி. பரசு—ஆதி.

பல்—கண்ணை—உன் கல்பாணம்  
நடத்துவேனே

(கண்ணை)

அனு—மணி வண்ணை—உனக்கு நல்ல—காதலீ வரவேண்டி  
காதலீ நிறைந்த தொரு—கமல மண்டபங்கள்ளில் (கண்

சர—வாரணங்கள் நிறைந்த, வரிசைகளாலும்  
தோரணங்கள் நிறைந்த—தூண்களினாலும்  
ஆரணங்கள் நிறைந்த—அந்தணர்களைக் கொண்டும்  
ஆடல், பாடல் நிறை—மாதரின் கானத்தாலும்

13. ருக்மணி. ராகம் (பியாகடை) நாதோபாலின தாளம்—ஆதி.

ஏதோ யோசனை—ஸாமி சிந்தையில்  
ஏதென்ற றிகிலேனே—இதமொழி சொல்லடி (ஏதோ

அனு—வேதமூர்த்தி—ஸாபோதர் வந்தாரில்லை  
மெய்மறந்து நின்றுரென்று—தோனுதே (ஏதோ

சர—வந்தார்க் கருள் செய்யும்—செந்தாமரைப் பதம்  
யான் பெறல் என்றீரு—அறிகிலேனே  
இந்த நகர்க்கவர்—என்றெதிர் தோனுவார்  
ஆசையானேன் காண வென்றே—கஞ்சகியே (ஏதோ

14. கிருஷ்ணன். ராகம் பியாக் (ஸையாபினே—மெட்டு.)  
 பல்—தையலே நீ ஏனோ—வாடுறுய் வீணே  
 அனு—தாராளமாய் உன் எண்ணம் போலே—செய்வேன்  
 எனோ வாடுறுய் வீணே (தைய)
- சர—பாலாழி மீதில்—உன்னைப் பிரிந்ததால் கை விடேன்  
 ஸாரஸ நேத்ரியே—சஞ்சலம் ஏன் இனி  
 ஏனோ வாடுறுய்—வீணே.
15. கிருஷ்ணன். ஸ்லோகம்.  
 ஸ்ருத்வா குணை் புவனஸங்தர—ஸ்ருண்வதாம்தே  
 நிர்விஸ்ய கர்ணனிவரைஹி—ஹரதோங்கதாபம்  
 ரூபம் திருஸாம் திருசிமதாம்—அகிலார்த்த லாபம்  
 த்வையச்சதா—விஸதிசித்தம் அபத்ரபம்மே.
16. கிருஷ்ணன். மோஹனம்—தாளம் ஆதி.  
 }  
 பல்—கமலநயன ஸாகுமாரிதருணி—கண்யகுண ஸாந்தரி  
 காதலியே அமுதே—எனதுயிரே ஆரமுதே (கம)
- அனு—பீஷ்மகன்பெறு ருக்மணிமானே—பேர்ப்பரவு கல்யாணமே  
 பெருமையாய் நடைபெறும்—நாளிதே (கம)
7. ருக்மணி. ஹம்ஸாநந்தி—ஆதி.  
 ஜயமிகு நயமதி ஸோபித மாரா—  
 தினமனமகிழ்ந்திடத் ததியருள் தீரா (ஜெ)
- அனு—புயவலி மிகும் பல—அரசரும் தோற்றுர்  
 புனித வதன னுனதெத்திர்வர—ஆற்றுர்  
 புகழ் புவிமீதே—புண்ணிய மீதே (ஜெய)
- சர—பச்சிமாய் உமை கண்டபடியே நாம் கூடி  
 பலபலவித—ஸாக லீலகள் ஆடி  
 பண்புறுவோமே—இன்புற நாமே (ஜெய)

1. ஆலிலைமேல் பள்ளி கொண்டவரே  
ஆதியிலே மச்ச மானவரே
2. வலிய ஆழமயாய் வந்தவரே  
வல்லவராகப் பெருமானே
3. தூணிலே சிங்கமய் வந்தவரே  
தோணிய குள்ளப் பெருமானே
4. காணுமூனு றும னனவரே  
கண்ணபிரானே—தற்காத் தருள்வாய்

19. கெளரீகோயிலில்—ஒரு ஸாதுவின் பாட்டு.

பல்—ஸாந்தரி நீ திவ்ய ரூபமுனஜாட தனகு—தொரிகினம்ம  
ஓமஹா திரிபுர (ஸாந்த)

அனு—மந்த கமன நீது கடாக்ஷி பலமோ  
முந்தடி பூஜா பலமோ—ஒ திரிபுர (ஸாந்த)

சா—புவிலோ தீன ரக்ஷகியனி—ஸபகலிகினை தாவுன  
போகுடுதுரம்மா—ஸலலீத (குண கருணை) ஸாகரி  
நீ ஸாதி எவரம்ம—அலஸிவச்சிநந்துகு—நாமனஸான  
ஹாயி ஜெந்து நாயனி யுண்டகமறி கலகலமனி  
ஸாரஸதுலு வருஸகா  
கொலுவு ஸாக்ரவாரமு—முத்து திரிபுர (ஸாந்த)



